Place: Bengaluru

Auction Catalogue No. & Date

Late Madangopal

Office address of Company Procter

and Gamble Hygiene and Health Care Ltd P&G Plaza, Cardinal Gracias Road.

Chakala, Andheri (East), Mumbai, Maharashtra, 400099

0000191

Name and Registered

MSTC/ERO/Balmer Lawrie & Co Ltd/ Disposal of various Capital items, as per the 8/Hide Road/22-23/30004, Date referred Auction Catalogue on AS IS WHERE IS basis

PUBLIC NOTICE

Notice is hereby given that the Certificate(s) for the under mentioned Equity Shares of the Company have been lost / misplaced and the holder(s) / purchaser(s) of the said Equity Shares have applied to the Company to issue duplicate Share Certificate(s). Any person who has a claim in respect of the said Shares should lodge the same with the Company at its Registered Office within 21 days from this date else the Company will proceed to issue duplicate certificate(s) to the aforesaid applicants without any further intimation.

MEGHALAYA POWER DISTRIBUTION CORPORATION Ltd

O/o CHIEF ENGINEER (PROJECTS)

SHORT ROUND ROAD, LUM JINGSHAI SHILLONG – 793001, MEGHALAYA

CIN: U40101ML2009SGC008394

No. MePDCL/CE(P)/T-226(RDSS-LR)/2022-23/01 Dated: 02-12-2022

NOTICE INVITING TENDER

tenders from interested Contractors/Firms through online (e-tendering) submission for 10 (Ten) Packages to implement the Loss Reduction

works in Meghalaya under Revamped Distribution Sector Scheme

from 06th December, 2022. The last date for submission / uploading of olds is fixed upto 12:00 hours (IST) of 06th January, 2023. Opening of Bids shall be held at 15:00 Hours (IST) on the same day in the

National Stock Exchange of India Ltd.

'Exchange Plaza', Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai-400 051

NOTICE

Notice is hereby given that the following Trading Member of the

National Stock Exchange of India Ltd. (Exchange) has requested

INF231290835

The constituents of the above-mentioned Trading Member are

hereby advised to lodge immediately complaints, if any, against

the above-mentioned Trading Member on or before the last date

for filing complaints as mentioned above and no such

complaints filed beyond this period will be entertained by the

Exchange against the above-mentioned Trading Member and it

shall be deemed that no such complaints exist against the

above-mentioned Trading Member or such complaints, if any,

shall be deemed to have been waived. The complaints filed

against the above-mentioned Trading Member will be dealt with

in accordance with the Rules, Bye-laws and Regulations of the

Exchange / NCL. The complaints can be filed online at

https://www.nseindia.com/invest/file-a-complaint-online.

Alternatively, the complaint forms can be downloaded from

https://www.nseindia.com/invest/download-complaint-form-

for-offline-registration or may be obtained from the Exchange

For National Stock Exchange of India Ltd.

Vice President

Regulatory

office at Mumbai and also at the Regional Offices.

for the surrender of its trading membership of the Exchange:

Regn. No.

Meghalaya Power Distribution Corporation Limited invites

The detailed Package wise Bidding Documents etc. may be

ded from the website http:www.meghalayatenders.gov.in

(0364) 2590540 Fax : (0364) 2591174 email : ceproject.me

MeECL Conference Room, Lumjingshai, Shillong

M.I.P.R. No : 1431

Name of the

No. Trading Member

Pvt Ltd

Place: Mumbai

Date: December 03, 2022

Dhvan Securities

1350056 to 1350109

Mahendra Agrawal Address:-Near Bhagat Garh House 3/3 Manoramaganj Indore:-452001(M.P)

Chief Engineer (Projects)

filing complaints

INB231290835/ December 17, 2022

4242

Wheat acreage up 5.4%, highest since 2017-18

Strong harvest expected if weather remains favourable for next few months

SANJEEB MUKHERJEE

New Delhi, 2 December

heat sowing continued at a brisk pace during the week ended December 2, and so far around 21.16 million hectares have been brought under the crop, which is 5.38 per cent more than during the same period last year and the best since 2017-18.

In 2017-18, during the same period, it was 19.06 million hectares till December 2, which is the last available comparable data period.

Apart from wheat, the sowing of other rabi crops such as mustard and chana continued at a steady pace during the week, which has raised hopes of a strong harvest if the weather remains favourable during the next few months.

For crops like mustard, the area till December 2 is higher than the normal for the full season even as sowing is nearing its end. The data shows so far mustard accounts for around 7.66 million hectares while the normal area (which is the fullseason average area) is 6.3 million hectares. For chana (gram), the crop has been planted in around 7.98 million hectares, which is 15.15 per cent higher than the area covered during the same period last year.

Overall, rabi crops were planted in around 45.06 million hectares till Friday - 6.40 per cent higher than the area covered during the same period last year. Meanwhile, there is some concern about the weather and the India Meteorological Department (IMD) in its winter season



■ Normal area* ■ 2021–22 ■ 2022–23 ♠ % change** 3.78 15.15 10.53 11.58 42.35

Pulses Mustard Gram Note: Total might not match as all crops haven't been included Average area covered during corresponding period of last 5 years *% change from 2021–22 Source: Ministry of Agriculture

of North-West India, winter may be slightly warmer than usual this year. If there are wild fluctuations in day temperatures and they are unusually higher than normal, the germination of crops may be hindered and that may affect yields.

forecast has said in the core rabi regions mal" to "above normal" over most parts of North-West and North-East India, But, it could remain below normal in the Southern Peninsular and Central India in winter months. On the impact of a warm winter on the standing rabi crops, IMD Director General Mrutyunjay Mohapatra The Met said the minimum and maxi-said it would depend on the stage of the mum temperatures could remain "nor- crop and could not be guessed as of now.

−19.06

year (in million hectares)

year after Source: Government of India

21.16 % 21.0

_20.5

Z

Fertiliser firms, states told to promote Nano urea use

SANJEEB MUKHERJEE

New Delhi, 2 December

The Centre has directed heads of all major fertiliser companies along with state governments to actively promote the use of Nano urea among farmers.

It has also said that its earlier directive, which prohibited tagging of one product with another by fertiliser companies, would not be applicable to promotion of Nano urea.

And, farmers should be encouraged to use Nano urea along with conventional urea. Urea is a major crop nutrient used during the rabi sowing season. Sources said that the government — in a directive issued a few days back — said as Nano urea has emerged as a powerful alternative to conzentional urea, the increased

dependence on urea imports.

It may also lower the subsidy burden of the Centre, the directive said.

reports, the commercial production of Nano urea started on August 1, 2021 by IFFCO and Rashtriya Chemicals and Fertilizers (RCF).

Thereafter, a plan has been drawn to scale up Nano urea production in eight plants of IFFCO and RCF in various phases starting from August 2021. This together will produce around 440 million bottles of 500 ml Nano urea. It will be equivalent to around 20 million tonnes of urea.

Since the launch of Nano urea, the government has disbottles to be sold through various outlets of IFFCO and would also increase crop pro- This is equivalent to around income by using Nano urea.

ductivity and reduce India's 1.3 million tonnes of conventional urea.

According to a ministry official, the government will save foreign exchange of According to government about ₹40,000 crore per annum due to a reduction in imports. One bottle of Nano urea is equivalent to one bag of urea. At present, the capacity of Nano urea is 50 million bottles per year.

IFFCO has introduced innovative Nano urea in the market. Commercial production had started on August 1, 2021, from its Kalol unit in Guiarat.

Seven more Nano urea plants are being set up by IFF-CO as well as two state-owned firms RCF and NFL. IFFCO has transferred Nano urea patched around 39 million technology to these two public sector undertakings free of cost. It is estimated that an use of Nano may result in eco- RCF. Of this, around 28.7 mil- average ₹4,000 per acre nomic savings to farmers. It lion bottles have been sold. increase is possible in farmer

Nafed buys 24K tonnes moong under PSS

Cooperative Nafed, on behalf of the central government, has procured 24,000 tonnes of green gram (moong) under the Price Support Scheme (PSS) so far this crop year, according to a senior agriculture ministry official. PSS, which is under the agriculture ministry, is operationalised only when prices of agri-produce fall below the minimum support price (MSP). The ministry has approved procurement of 400,000 tonnes of kharif moong in 10 states including Karnataka Tamil Nadu Telangana, Chhattisgarh, Haryana, Uttar Pradesh,

'ATM interchange fee of ₹17 not viable'

The deployment of ATMs has peaked of late and stands a shade under 260,000 units after a lull, post-demonetisation. But operational costs continue to affect deployment with the interchange being a sticking point. NAVROZE DASTUR, regional vice-president (Asia Pacific) and managing director (India) of NCR Corporation, the world's largest manufacturer of ATMs, spoke with Raghu Mohan on issues facing the industry. Edited excerpts.

There was not much by way of ATM deployment during the past five years. But of late, they have picked up. How do you view the plot at this point in time?

We have close to about 258,000 ATMs, and are seeing an uptick in deployment. It's largely coming from white-label deployers and a few government banks that have come out of their rationalisation mode due to the mergers and

acquisitions which have happened. So, rationalisation has taken place on branches and the ATM network as well.

Do you see banks revisiting their ATM strategies, since digital has picked up in a big way? As in, a trade-off between the ATM and digital channels?

While I think digital is very much here to stay, cash is not going out. If you see the total cash in circulation in the economy today, it's going up and up despite digital volumes having really shot up. We are seeing more ATM deployment happening in tier-3, tier-4, and tier-5 cities; it will not grow in the metros where we have reached a sizeable number.

A sticking point has been the interchange. It's now at ₹17, but still a rupee lower than what it was in 2012. Is this good enough?

Definitely not, especially if you look at the

additional investments ATM deployers have to make. A lot of regulatory guidelines have come from the Ministry of Home Affairs (MHA) and the Reserve Bank of India — like on security $guide lines \, and \, cassette \, swaps. \, \tilde{All} \, of \, these$ have added to costs for deployers. So, to be honest, I don't think the ₹17 price-point (for the interchange) is valid from that point of view. Because unless and until you get on an average, of say, about 140-250 transactions on an ATM, you will not be able to break at the price-point that's being paid today. On an average, I think our costs today are in excess of ₹20 because the national average for tran-

sactions is just at about 120-225 for an ATM. That's why a lot of private deployers are not very excited about going out and deploying ATMs on behalf of banks, whose transactions per day are low. We would be happy to do it, you know, on a fixed-fee $model\, rather\, than\, a\, transaction$

model because at the current interchange, we don't make any money.

If the ATM channel isn't ready to absorb costs, given the recently introduced UPI-ATM linkage, won't cash (deployment) charges go up?

I think the initiative from the National Payments Corporation of India is welcome as you can do cardless UPI transactions on the ATM channel. While we have not yet seen it happening in large numbers, I am pretty sure we would all be looking forward to this happening. Currently, only a few banks have started enabling UPI-cardless transactions on their ATMs. In the current context, with costs having gone up from a regulatory perspective — following the MHA guidelines and cassette swaps — it doesn't make commercial sense at ₹17 (interchange). Definitely, it's a challenge. It's an uphill task for deployers; it's so even




THE BUSINESS STANDARD



Do you see a noticeable shift to recyclers coming up, given the

Yes. Today, we have 50,000 recyclers in the country, and most have got deployed in the branches. There's a good business case for deploying recyclers in branches, as you can move cash from the teller to self-service technology, and you can offer it 24x7. However, in offsite locations, the business case doesn't stack up. The interoperability of these 50,000 recyclers is not operational yet. So, there are some challenges currently, and we have not seen the numbers really going up.



Tel: 080 45113444; Toll free no. 1800 103 8999, $Website: www.navimutual fund.com, \ Email: \ mf@navi.com$ CIN: U65990KA2009PLC165296

NOTICE CUM ADDENDUM (No. 21 of 2022-23) THIS NOTICE CUM ADDENDUM SETS OUT THE CHANGES TO BE MADE IN THE STATEMENT OF

ADDITIONAL INFORMATION ("SAI"), SCHEME INFORMATION DOCUMENT ("SID") AND KEY INFORMATION MEMORANDUM ("KIM") OF ALL THE SCHEMES OF NAVI MUTUAL FUND (FUND) 1. Changes to Key Personnel-Appointment of Compliance Officer of Navi AMC Limited NOTICE is hereby given that Ms. Sweta Shah has been appointed as the Compliance Officer and Key

Personnel of Navi AMC Limited with effect from Thursday, December 01, 2022 and is designated as Chie Consequently, the following details of Ms. Sweta Shah shall be added under the paragraph or

"INFORMATION ON KEY PERSONNEL" in the SAL of the Fund:		
Name &	Age/ Qualification	Brief Experience
Designation		
Ms. Sweta Shah (Chief Compliance Officer)	Age: 30 years Qualification: B.Com, M.com, CS, LLB	Ms. Sweta is qualified member of Institute of Company Secretaries of India. She is also LLB graduate from Mumbai University. She has more than 5 years of experience in Mutual Fund Industry. She also has rich experience in profile of Compliance and Secretarial. Prior to joining Navi, she was associated with Quantum Mutual Fund and Union Mutual Fund. Recently she was associated as the Company Secretary of IL&FS Mutual Fund (IDF).

Mr. Nishank Jain has ceased to be the Chief Compliance Officer and thus is not Key Personnel of Navi AMC Limited with effect from November 30, 2022, end of business hours

This Notice cum Addendum forms an integral part of the SAI, SID(s) and KIM(s) of the Schemes of Nav Mutual Fund, as amended from time to time. All the other terms and conditions of SAI. SIDs and KIMs of the Schemes of the Fund except as specifically modified herein above remain unchanged.

> For Navi AMC Limited (Formerly Essel Finance AMC Limited) (Investment Manager to Navi Mutual Fund) (Formerly Essel Mutual Fund)

Authorized Signatory

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

APPOINTMENTS Balmer Lawrie & Co. Ltd. (A Government of India Enterprise) Regd. Add.: 21, Netaji Subhas Road, Kolkata -700001. CIN: L15492WB1924G01004835 Phone No: 9007062135 d bidders are invited for participation in online Forward Auction at MSTC's website for dispos capital items from Balmer Lawrie's plant at Kolkata:



H.O: Doranda, Ranchi-834002; CIN No.: U74140JH1973GOI001199

EMPLOYMENT NOTIFICATION

MECON Limited requires:

1) Experienced Raibhasha Adhikari in the regular scale of pay (Advt. No. 11.73.4.3/2022/Reg/04 dated 03/12/2022).

Experienced Professionals for Contractual Engagement on Full Time Fixed Tenure (FTFT) Basis (Advt. No. 11.73.4.1/ 2022/ Cont/01 dated 03/12/2022).

For further details please visit the link 'Careers' of our website: www.meconlimited.co.in.

THE INDIAN PERFORMING RIGHT SOCIETY LIMITED

CIN: U92140MH1969GAP014359

Registered Office: 208, Golden Chambers, New Andheri Link Road,
Andheri (West) Mumbai – 400 053 Telephone No.: 2673 3750 / 46067653

Website: www.iprs.org Email: egm.response@iprs.org

NOTICE

Notice is hereby given, pursuant to the applicable provisions of the Companies Notice is releasely given, pursuant to the applicable provisions of the Companies Act, 2013, Rules made thereunder and General Circulars issued by Ministry of Corporate Affairs, that the 1st/2022-23 Extra-ordinary General Meeting ("EGM") of the members of The Indian Performing Right Society Limited ("the Company" will be held on Thursday, 29" December, 2022 at 11.00 A.M. IST, to transact the businesses as set out in the Notice convening the EGM. n compliance with the MCA Circulars, Notice of the EGM will be sent only

through electronic mode to those Members whose email addresses are registered with the Company, no physical copies of Notice of EGM will be sent to any Member. Members may note that the Notice will also be available on the ou ebsite www.iprs.org and of CDSL https://www.evotingindia.com/

The Members who have still not registered their email addresses with the mpany can register their email ID and other details by sending an e-mail to egm.response@iprs.org mentioning their name, contact details and other letails, if any, from their email-ID and to receive the Notice of EGM through The Company has made arrangements for its members to exercise their right to

vote on the resolutions set forth in the Notice of EGM by electronic voting system of Central Depository Services (India) Limited through remote e-voting prior to the EGM and e-voting during the EGM. Kindly refer the Notice regarding the

For The Indian Performing Right Society Limited

Place: Mumbai

JAVED AKHTAR CHAIRMAN DIN: 00112984

SECUREKLOUD TECHNOLOGIES LIMITED CIN: L72300TN1993PLC101852

Regd Off: No. 37 & 38, ASV Ramana Towers, 5th Floor, Venkat Narayana Road, T. Nagar, Chennai 600 017 | Ph. 044 66028000 | Email: cs@securekloud.com | Website: www.secuekloud.com

NOTICE OF POSTAL BALLOT & E-VOTING

Members of SecureKloud Technologies Limited ("the Company") are hereby informed that, pursuant to the provisions of Section 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the "Act") read with Rule 20 and Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (the "Rules"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), General Circular No. 14/2020 dated April 08, 2020. General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28, 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020 and General Circular No. 10/2021 dated June 23, 2021. General Circular No. 02/2022 dated May 05, 2022 (the "MCA Circulars") and any other applicable laws and regulations, the Company seeks approval of members through postal ballot in respect of the special business as set out in the Notice.

Members are hereby informed that, the Company has sent the postal ballot notice on Friday, December 02, 2022 through electronic mode to the members of the Company whose names appeared on the Register of Members as received from the depositories i.e., CDSL and NSDL as on Friday, November 25, 2022 ('Cut-off Date"). A person who is not a member as on the cut-off date should treat the postal ballot notice for the purpose of information only.

Pursuant to the relaxation granted by the Ministry of Corporate Affairs vide circular dated May 05, 2022, the postal ballot notice will be sent only in electronic form. The Company has engaged the services of CDSL for the purpose of proving remote e-voting facility to all its members. Remote e-voting shall commence from

Saturday, December 03, 2022, 9.00 AM (IST) and ends on Sunday, January 01, 2023, 5.00 PM (IST). Members holding shares either in dematerialised form or physical form, as on the cut-off date, may cast their votes electronically, on the business set forth in the Notice of Postal Ballot through the electronic voting system of CDSL (remote e-voting). The Board of Directors have appointed Ms. Nithya Pasupathy (CoP No – 22562)

of M/s. SPNP & Associates, Practicing Company Secretaries, as the scrutiniser for conducting the Postal Ballot e-voting process in a fair and transparent manner. The Scrutiniser will submit her report to the director as authorised by the Board of Directors, after completion of scrutiny of e-voting but not later than two working days from the conclusion of the postal ballot process. The result of the postal ballot along with the Scrutiniser's Report will be declared on or before Tuesday, January 03, 2023, at any time before 5.00 PM (IST). The same shall be communicated to the stock exchanges where the shares of the company are listed and will also be posted on the website of the Company.

The detailed procedure for remote e-voting is given in the Postal Ballot Notice The Postal Ballot Notice can be downloaded from the website of the Company www.securekloud.com and on CDSL website (www.evotingindia.com). Further, the Notice will also be uploaded on the stock exchange's website.

In case of any queries or grievances relating to e-voting procedure, shareholders may contact Mr. Rakesh Dalvi, Sr. Manager (CDSL), A – Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N. M. Joshi Marg, Lower Parel (East), Mumbai -400 013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call 1800225533.

By order of the Board of Directors of For SecureKloud Technologies Limited

Roshini Selvakumar

Place: Chennai Date: December 02, 2022 Company Secretary

Regional VP (Asia

NCR Corporation

Pacific) & MD (India),

BANKING SHOW CODE TO WATCH THE INTERVIEW

cost-benefits to be had?

1430 ஓய்வுதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை: விழுப்புரம் கலெக்டர் மோகன் வழங்கினார்

ஓய்வுதியர்தாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையினை கலெக்டர் த.மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மனுக்களை

முதலமைச்சர், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வுதியதாரர்களின் பொருட்டு, காத்திடும் மாவட்டங்களில் மூன்று மாதத்திற்கு

ஒருமுறை ஓய்வுதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, அவர்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் உத்தரவிட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கருவுலத்தில் 6,357 ஓய்வுதியர்களும், செஞ்சி சார் கருவுலத்தில் 2,453 ஓய்வுதியர்களும், திண்டிவனம் சரர் கருவுலத்தில் 3,579 ஓய்வுதியர்களும், வானூர் சரர் கருவுலத்தில் 998 ஒய்வுதியர்களும், விழுப்புரம் சரர் கருவுலத்தில், 107 என மொத்தம் 13,494 ஓய்வுதியர்கள் ஓய்வுதிய பலன்களை

1430 ஓய்வுதியதாரர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டு அட்டை வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி த**ங்**களது உடல்நலனை பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில், ஆணையர், ஓய்வுதியர் நலன் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கணக்கு அலுவலர், ஓய்வுதியர் நலன் ராஜசேகர், மாவட்ட ஆட்சிரியன் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சாந்தி, மாவட்ட கருவுல அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேன்மைமிகு சார் ஆட்சியர் அவர்கள்,

கடலூர் ஆ.பழனி, த/பெ. ஐயனார், எண்.495, வடக்கு தெரு, .டம். .. மனுதாரர் எதிர்

கணவா பெயா: Harinara Subramanian, பிறந்த தேதி: 22.11.1967, நெ.1C, Sun Flower Tivoli Gardens, நெ.3, அருணாச்சலம் ரோடு, சாலிகிராமம், (600 093, என்ற முகவரியில் நான் இனி SUBRAMANIAN HARIHARAN, அழைக்கப்படுகிறேன்.

Harihara Subramanian Renuka

பெயர் மாற்றம்

HARIHARA

Harihara Subramanian Renuka கணவர் பெயர்: Harihara

மாண்புமிகு சார்பு நீதிமன்றம், திருமங்கலம். I.Á.No: 332 / 2022 in O.S. No: 448 / 2017 S.அன்பழகன், S/o.A.சுந்தர்ராஜன்,

9.A, அழகர்சாமி ஐயர் லைன் நாகல் நகர், திண்டுக்க ---மனுதாரர்/வாதி. ---எதிரிடை---A.பவனேஷ்வரி

| A.புவமனஷ்வரி, க/பெ.S.அன்பழகன்,பிளாட்எண்.130, யூனிட்.S.2, ஸ்ரீபிரியா'ஸ் அமிர்தவர்ஷினி அபார்ட்மெண்ட்ஸ், பாஸ்கர் காலனி 2-வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-93.

வாருகமபாககம், சென்னை-93.
---எதிர்மனுதாரர்/பிரதிவாதி,
அறிவிப்பு
மேற்படி நிர் அசல் வழக்கில் கடந்த
22.07.2018-ம் தேதியன்று பிறப்பிக்
கப்பட்ட தீர்ப்பாணயில் சொத்து
விவரம் விடுபட்டதை சேர்க்க கோரி
வாதி தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட திருத்தல் மனு I.A.No. 332/2022 என கோப்பிற்கு எடுக்கப் பட்டு 09.01.2023-ம் தேதியன்று 332/2022 என கோபபிறகு எடுக்கப் பட்டு 09.01.2023-ம் தேதியன்று வாய்தா ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் தாங்களாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமா கவோ சமூகம் நீதிமன்றத்தில் காலை 10.00 மணியளவில் ஆஜராகி தங்களது தரப்பு ஆட்சேபணைகளை தங்களது தரப்பு ஆட்சேப்பைகளை தெரிவித்துக்கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி நிர் மனுவில் தாங்கள் தோன்றாத் தரப்பி

objections may notify the same the bar council with in ten

M.KANNAN Thiruvallur Town & District-602 001. Intend having my enrollment as an Advocate moved After 10 days of the publication of this notice and within three months there after.

No.76, Basin Bridge Road, Osian Height Apartment, Panchamukhi Block First Floor Flat No.1D Old Washermenpet, Chennai – 600 021, Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after B.Ragul, S/o. P.Babu, aged 22 years, permanently residing at NO:69, St.Antony's Kovil Main Street, Puzhal, Chennai Intend having my - 600066 before the bar council of Tamilnadu. bar council building, high court campus, Chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. years, permanently residing at No:6/11A, THIRU.VI.KA. Street, Ethiraj Nagar, West Mambalam, Chennai - 600033. Intend having my enrollment as an Advocate moved before the bar council of

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

வீடு மனை ஏல விற்பனை

சென்னை–107. கோயம்பேடு தெற்கு மாட தெரு, Door No.43/1, D.Rajendren சொந்தமான அவர்களுக்கு வீடும் மனையும் இடத்திலேயே 05.12.2022 அன்று மாலை 4 மணிக்க ஏலத்தில் விற்கப்படும். M̃/Ś. பாலாஜி & கோ, சென்னை1, 9840281132

ஆவணம் காணவில்லை

தேதி : 03.12.2022

சென்னை - 600081. தண்டையார்பேட்டை நேரு நகர், 7வது தெரு, எண்.4, முகவரியில் வசிக்கும் R.சினிவாசலு S/o ராமைய்யா என்னுடைய ஆவணம் 1826/2000 மற்றும் 1827 தேதி 12.06.2000 சர்வே எண் 3838/1 ூ) அளவ 70 ச.மீ பிளாட் எணர். 339 moved before the bar council of **இ**ராயபுரம் சா**ர் ப**திவு **அலு**வலகத்தில் tamilnadu, bar council building பதிவு செய்யப்பட்டது. தண்னடயார்பேட்டை இரட்டைகுமி தெடுவில் உள்ள தாலுக்கா அவவலகக்கில் மேர்கூரிய ஆவணம் தொலைந்துவிட்டது. யாரேனும் மேற்கூரிய ஆவணத்தை கண்டெடுத்தால் கீழ்கண்ட **எணர்ண**ரிற்கு தொடர்பு கொள்ளவும் 9043091684

> IN THE COURT OF SUB ORDINATE JUDGE AT TAMBARAM In MCOP No. 37/2016

Manimegalai ...Petitioner

Joseph Adaikalraj, S/o.Antonyswamy, NO.3, Bharathi Street, Veppampattu, Tiruvallore Tk & Dist-602024

...Respondent-1
NOTICE
Please take notice that the above case is posted on 12.12.2022 before the Hon'ble Sub Ordinate Judge at Tambaram for your appearance, kindly attend the court for the said case on 12.12.2022 at 10.30 a.m. before the Hon'ble above said Court.

Failing which the matter will be heard in your absence set ex-

K.Nagarajan Petitioner

ஏல அறிவிப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் மற்றும் வட்டம், 112/61, செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெரு, மஞ்சுளா பேங்கர்ஸ், அடகு கடை உரிமம் எண்.14/2011–2012.

மேற்படி கடையில் 01.01.2020 முதல் 31.03.2021 வரையில் முத்ல் அடகு வைத்து காலங்கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி, பித்தளை பொருட்களை சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவுப்படி அடகு வைத்த அனைவருக்கும் நோட்டீஸ் வைத்து காலங்கடந்து பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்டவர்கள், பெற்றுக் நோட்டீஸ் முகவரி சில கா மற்றும் சில காரணங்களால் திரும்பி வந்த நோட்டீஸ்தாரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் தக்க மற்றும் வாரிசுதாரர்கள் தக்க சான்றிதழ்களுடன் அசல் வட்டி தொகை, ஏலச்செலவு கொடுத்து 13.12.2022 மாலை 5 மணிக்குள் மீட்டுக் கொள்ள வேண்டியது. கெடுவுக்குள் மீட்கப்படாத மீட்டுக் கொள்ள வேண்டியது.
கெடுவுக்குள் மீட்கப்படாத
பொருட்களை 14.12.2022 நண்பகல்
12 மணியளவில் அதம்பரம் துணை
வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்க
ஏல விற்பனைக்கு பிறகு எந்தவித
ஆட்சோணையும் செல்லத்தக்கதல்ல.
ஏலம் விற்பனைக்கு பிறகு எந்தவித
ஆட்சோணையும் செல்லத்தக்கதல்ல.
ஏலம் போடப்பட்ட தொகையில்
அடகு வணிகருக்கு தேரவேண்டிய
அசல், வட்டி, இதர செலவினங்கள்
போக மீதி தொகை இருந்தால் அடகு
வைத்தவர் வணிகரிடமிருந்து பெற்றுக்
கொள்ளலாம்.

M.E.மணியன்

Govt. Authorized

***** கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் மற்றும் வட்டம், 112/61, செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெரு, S. ரித்தேஷ் பேங்கர்ஸ், அடகு கடை உரிமம் எண்.11/2017-2018. மேற்படி கடையில் 02.01.2020 முதல் 31.12.2020 வரையில் அடகு வைத்து காலங்கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன். மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி, பித்தளை பொருட்களை சிதும்புரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவுப்படி அடகு வைத்த அனைவருக்கும் நோட்டீஸ் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்டவர்கள், பெற்றுக் கொண்டவர்கள், நோட்டீஸ் முகவரி மாற்றம் மற்றும் சில காரணங்களால் இரும்பி வந்த நோட்டீஸ்தாரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் தக்க சான்றிதழ்களுடன் அசல் வட்டி தொகை, ஏலச்செலவு கொடுத்து 13.12.2022 மாலை 5 மணிக்குள் மீட்டுக் கொள்ள வேண்டியது. கெடுவுக்குள் மீட்கப்படாத மீட்டுக் கொள்ள பேண்டியது.
கெடுவுக்குள் மீட்கப்படாத
பொருட்களை 14.12.2022 மதியம்
2 மணியளவில் சிதம்பரம் துணை
வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்க
ஏல விற்பனை செய்யப்படும்.
ஏலம் விற்பனைக்கு பிறகு எந்தவித
ஆட்சேபணையும் செல்லத்தக்கதல்ல.
ஏலம் போடப்பட்ட தொகையில்
அடகு வணிகருக்கு சேரவேண்டிய
அசல், வட்டி, இதர செலவினங்கள்
போக மீதி தொகை இருந்தால் அடகு
வைத்தவர் வணிகரிடமிருந்து பெற்றுக்
கொள்ளலாம்.

M.E.மணியன் Govt. Authorized Cuddlore District Auctioneer.

நகரம் மற்றும் வட்டம், 24/29A, வெல்லப்பிறந்தான் தெரு, விநாயகா வெல்லப்பிறந்தான் தெரு, விநாயகா பேங்கர்ஸ், அடகு கடை உரிமம் எண்.21/1996—1997. மேற்படி கடையில் 02.01.2020 முதல் 30.12.2020 வரையில் அடகு வைத்து காலங்கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி, பித்தளை பொருட்களை சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அடகு வைத்த அனைவருக்கும் நோட்டீஸ் பதிவு அஞ்சல் ஒப்பதல் அட்டையுடன் அனைவருக்கும் தொட்டீஸ் பதுவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்டவர்கள், நோட்டீஸ் முகவரி மாற்றம் மற்றும் சில காரணங்களால் தரும்பி வந்த நோட்டீஸ்தாரங்க திரும்பி வந்த நோட்டீஸ்தாராகள் மற்றும் வாரிசுதாரர்கள் தக்க சான்றிதழ்களுடன் அசல் வட்டி தொகை, ஏலச்செலவு கொடுத்து 12.12.2022 மாலை 5 மணிக்குள் மீட்டுக் கொள்ள வேண்டியது. கெடுவுக்குள் மீட்கப்படாத பொருட்களை 14.12.2022 காலை மீட்கப்படாத 10 மணியளவில் **சிதம்பரம் துணை** வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்க எல விற்பனை செய்யப்படும். ஏல் விற்பனை செய்யப்படும். ஏலம் விற்பனைக்கு பிறகு எந்தவித ஆட்சோணையும் செல்லத்தக்கதல்ல. ஏலம் போடப்பட்ட தொகையில் அடகு வணிகருக்கு சேரவேண்டிய அசல், வட்டி, இதர செலவினங்கம் போக மீதி தொகை இருந்தால் அடகு வைத்தவர் வணிகரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

Govt. Authorized Cuddlore District Auctioneer. சென்னை – 600 031, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலை, 5வது அவென்யூ, எண்.7 என்ற முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரர் திருமதி. ரெஹானா பஷீர், இந்த பொது அறிவிப்பு மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில், சோழிங்கநல்லூர் தாலுக்கா, இ.சி. ஆர். உத்தண்டி கிரமம், ஜுஹா கடற்கரை சாலை, கதவு எண். 2/445D சர்வே எண். 2/445D பகுதி–ல் இருக்கும் 4800 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடத்திற்கான முழு உரிமையாளர் ஆவார். இந்த சொத்தை அவர் திரு. P.T.G. ஆலம் ஷா அவர்களிடம் இருந்து 6607/2016 என்ற ஆவண் எண் கொண்டு சென்னை, நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்மூலம் வாங்கினார். மேற்கண்ட P.T.G. ஆலம் ஷா அவர்கள் 3.06.2015 தேதியிட்டு நீலாங்கரை சார் பதிவு மேற்கண்ட Pr.1.G. ஆலம் ஷா அவாகள் 3.06.2016 தேத்யபட்டு நலாங்கரை சார் பத்வு அலுவலகத்தில் 4290/2015 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரத்தின் மூலம் மெசர்ஸ் ஸ்பெரோ இன்பரா பிரைவேட் லிமிடெட்டின் பிரதிநிதி மகேஷ் அவர்களிடம் இருந்து வாங்கினார். 4290/2015 என்ற ஆவண எண் கொண்ட மேற்கண்ட தாய் பத்திரத்தை எனது கட்சிக்காரர் தொலைத்துவிட்டார். அதை கடும் முயற்சி செங்து அவர் எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. யாரேனும் மேற்கண்ட அசல் விற்பனை பத்திரத்தை கையகப்படுத்தி இருந்தால் அல்லது உரிமை கோரல் அல்லது ஆட்சேபனை இருப்பின் அது குறித்து இந்த விளம்பரம் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் கீழ்க்கையொப்பமிட்டவரை தொடர்பு கொள்ளவும்.

பொது அறிவிப்பு

Md ருடி கண் கீபார 25/10, சக்கரபாணி தெரு விரிவு கோடம்பாக்கம், சென்னை – 600 024. செல்: 90253 1314

03-12-2022

PUBLIC NOTICE

This notice is issued to bring to the notice of the general public that my client Mr. R. Padmanabhan, aged about 63 years, S/o. Rethinar has lost the original documents namely Registered documents bearing no as follows:

1043/1991 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 1214/1991 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 1595/1994 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 820/1997 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 2051/1991 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 2555/1993 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district 1482/1975 on the file of Sub Registrar Thiruverambur, Trichy district Any one in possession of the same shall hand over to the undementioned. If anyone has any claim in respect of the above mentioned document, the same shall be registered with the unde mentioned within 15 days of the publication of this notice. Furthe the public are informed not to deal with the above said property o

> R.Bhuvanesh Kumar, M.Sc., L.L.B (Hons Advocate, Chamber No.431, New Additional Law Chamber, High Court Campus, 4th Floor, Chennai-600 104

ஸ்ரேஸ்தா பின்வெஸ்ட் லிமிடெட்

the persons in possession of the document and the same will no

CIN: L65993TN1985PLC012047 பதிவு அலுவலகம்: கதவு என்..19 மற்றும் 20, ஜெனால் முத்தையா முதலி தெரு. சவுகாபேட்டை, சென்னை 600 003

Email: srestha.info@gmail.com | website: www.srestha.co.in | Tel No.: 044 4005 7044

தபால் வாக்கு அறிவிப்பு

தபால் வாக்கு அறிவிட்டி
வல்பெளிகள் ஈட்டம், 2013 (ஈட்டவ), பிரிவு 100 மற்றும் 110 மற்றும் இதர பொருத்தக்கூடிய மிதிகள் உடன். கல்பெளிகள் (வேலான்மை மற்றும்
நிர்வாகல்) விதிகள், 2014-ன் விதி 20 மற்றும் 2 மற்றும் 1040 மற்றும் இரை பொருக்குக்கையும் மிதிகள் உடன். கல்பெளிகள் (வேலான்மை மற்றும்
நிர்வாகல்) விதிகள், 2014-ன் விதி 20 மற்றும் 2 மற்றும் 1040 (பட்டியல் கட்டுபெறிகள் மற்றும் வெளியிட்டு நிகைகள்) மிதிகள், 2015-ன் விதி 4.4. இன்படியுடிய தவு இதியினரிகள் விதியின் கட்ட செயலக் துறிகள் ("வேலான்ம்?") மற்றும்
யிற பொருத்தக்கடிய வட்டபடுகள் மற்றும் ஒலுக்குளுக்கள் (அறிபோதுக்கு நகட்டுரைகள்) கள்ள எட்டபழர்க் இந்துக்கு(கள்) அல்லது அதன்
மறு அமைச்சுக்கிறன் உட்டபடுகள்ற முறு அமைச்சுக்கிறன் உட்டம் மற்றும் இது அமைச்சுக்கிறன் ("விகின் அறிதிக்கைகள்") வெளியிடியபட்ட வர்சால் 2, 2020 தேதியிட்ட வரை 1/2020 மற்றும் மற்றும் 1.2020 தேதியிட்ட வரை 1/2020 மற்றும் மற்றும் 1.2020 தேதியிட்ட வரை 1/2020 மற்றும் மற்றும் 1.2020 தேதியிட்ட வரிவர்கள் அடிய 1/2020 மற்றும் 1.2020 தேதியிட்ட வரிவர்கள் அல்லது கையின் மற்றும் மற்றும் மற்கும் 10 தம் 2020 ("கூதியிட்ட வரிவர்கள் அல்லது கையப்பான் அறிமு சேதுள் கலிபெளின் அறிவுக்குட்டுக்குக்கு அடியிய வின்றும் இருக்கும் திரையின் மற்றும் மற்றும் நடியின் நடியின் மற்றும் மற்றும் நடியின் மற்றும் மற்றும் மற்றும் அதுக்கு மற்றும் மற்றும் அதுக்கும் இதுக்கும் அரிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கு அறிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கும் அனிவிக்கப்படுக்கும் அனிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கும் அறிவிக்கப்படுக்கும் இருக்கும் குடியின் அறிவிக்கப்படுக்கும் அனிவுக்கப்படுக்கும் இருக்கும் திகுக்கும் இருக்கும் அறிவிக்கும் அனிவிக்கும் இருக்கும் இருக்கும் அனிவிக்கும் அனிவிக்கும் அனிவிக்கும் அனிவதுகள்ளில் வக்கித்தில் இக்குக் உறுப்படுக்கள் அல்லதுக்கும் விக்குக்கும் அறிவிக்கப்படுக்கும் அனிக்கப்படுக்கும் அனிக்குக்கில் அனிவத்கிய அனிவதுகள்ளில் விக்குதில் இருக்கும் உறுக்கும் அனிவதுகள்ளில் விக்குதில் அதிவதுக்கிய அனிவதிக்கம் மறிவிக்கள் வக்கிகித்தில் இருக்கும் அனிவதுகள்ளில் வெக்குகிக்கும் அனிவதுக்கில் அனிவதிக்கம் அனிவதுக்கையின் வக்கிக்கும் அனிவதுகள்ளில் விக்குக்கும் அனிவதுக்கிக்கும் அனிவதுக்கள் விக்கிக்கும் அனிவதுக்கில் அ

ஒப்பமர A. ஜீதேந்திர கு**மார் பாப்னா** கம்பெனி செயலாளர் & ஒப்புதல் அதிகார்

பொது அறிவிப்பு இதன் மூலம் பொது மக்கள் மற்றும்/அல்லது இதன் மீது அக்கறை கொண்டவர்களின்

கவனத்திற்கு தெரிவிப்பது யாதெனில், எங்களது கட்சிக்காரர் எஸ்.பி.மணி, த/பெ. திரு எஸ். ஸ்ரீனிவாசன் அவர்கள், யுஎஸ்ஏ, பென்சில்வேனியா 16057, ஷிப்பரி ராக், கெல்லீ பவுல்வாட், எண்.216 என்ற முகவரியில் வசிக்கும் திருமதி. வி. ஜெயலட்சுமி க/பெ பவுல்வாட், எண். 216 என்ற முகவாயில் வசுக்கும் திருமது. வி. ஜெயலட்சும் 8/6ப். ஸ்ரீ விஜயன் அவர்களை தென் சென்னை பதிவு மாவட்டம் மற்றும் சைதாப்பேட்டை இணை I சார் பதிவு மாவட்டம், சென்னை – 600 041, திருவான்மியூர் சிராமம், சர்வே எண். 77/2 பகுதி மற்றும் 77/3 பகுதி, மனை எண். 230, திருவான்மியூர் சுற்றுவட்டார வீடுகள் திட்டத்தில் உள்ள 1 கிரவுண்ட் 738 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட நிலத்திற்கு பவர் ஏஜெண்டாக நியமித்தார். முதலில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் இருந்த இந்த சொத்து ்8.08,2000 தேதியிட்ட 3532/2000 என்ற ஆவண எண் கொண்ட இற்ற படையில் குறிந்தின் மூலம் எங்கள் கட்சிக்காரருக்கு விற்பனை செய்யப்பட்டது எங்கள் கட்சிக்காரர் திருமதி. வி. ஜெயலட்சுமியை பிரிவுபடாத பங்காக நிலத்தை ைகள் கடங்கள், நல்லதல் இருக்கு காற்று விருக்கு காற்று விருக்கு காற்று விருக்கு நல்லதல் இருக்கு இருக்கு இருக்கு விற்பனை செய்ய அங்கீகாரம் அளித்தார். அவர் மூன்றாவது பிளாட்டை நிற்பதற்கான ஆவணத்தை செயலாக்கம் செய்யும்போது, 08.08.2000 தேதியிட்டு 3532/2000 என்ற ஆவ்வண் எண் கொண்டு பதிவு செய்யப்பட்ட அசல் விற்படை பத்திரத்தை 28.11.202 ஆவண் எண் கொண்டு பதிவு செய்யப்பட்ட அசல் விற்படை பத்திரத்தை 28.11.202 அன்று எண்.45/7, மேக் பேர்ல் ஒயிட் ரவி தெரு, டாக்டர்.சீதாப்தி நகர், வேளச்சேரி அனறு எண். 45 / 7 , மூக் போல் ஒய்ட ரன சுக்கு, டாகடா-சதாபது நகா, வேள்சுசா, சென்னன 600 042 என்ற முகவரியில் தொலைத்துவிட்டார். கடும் முயற்சி செய்து தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கூறப்பட்ட சொத்தில் எங்கள் கட்சிக்காரருக்கு சொந்தமான பிரிக்கப்படாத பங்கு நிலத்தில் எந்தவித உரிமை கோரல், பாத்தியதை, அடமானம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கிறார். மேலும் அவர் தொலைந்து போன ஆவணம் குறித்து கடந்த 28.11.2022 அன்று ஆன்லைனில் குறிப்பு எண்டட்டு 2221895 மூலம் புகரர் அளித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், இரும்பு எண்டட்டு இரு அருவிப்பின் மூலம், மேற்படி பத்திரத்தை கைவசம் வைத்திருக்கும் எந்தவொடு நடரும், இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்

(அதன் ஆதார ஆவணத்துடன்), கீழே கையொப்பமிட்டவருக்கு தெரிவிக்கவும் (அதன ஆதார ஆவணத்துடகர), கூழ கைவாப்பயட்டவருக்கு நொள்ளக்கவும் மேற்கூறிய காலத்திற்குள் உரிமைகோரல் மற்றும்/அல்லது ஆட்சேபணைக் எதுவும் பெறப்படாவிட்டால், மேற்கூறிய அசல் பத்திரம் மீளமுடியாமல் தொலைந்துவிட்டதாகவும், அதைக் கண்டுபிடிக்க/கண்டெடுக்க முடியாமல் போனதாகவும், எங்கள் வாடிக்கையாளருக்கு அந்தச் சொத்தை எந்த வகையிலும் கையாள்வதற்கு உரிமையுள்ளது என்றும் கருதப்படும். எங்கள் கட்சிக்காரர் சார்பாகவும் பாஸ் அசோசியேட்ஸ்

கீழ் கையொப்பமிடப்பட்டவருக்கு அதைத் திருப்பித் தருமாறு எங்கள் கட்சிக்காரா இதன்மூலம் அழைப்பு விடுக்கிறார். மாற்றாக, எங்கள் கட்சிக்காரர் தவிர வேற நபர்கள், மேற்கூறிய சொத்தின் மீது ஏதேனும் உரிமை, பாத்தியதை, ஆர்வம்

கட்டணம், காப்புரிமை, உரிமைகோரல் போன்றவற்றைக் கோரினால், அந்த நப

கங்கள் உரிமைகோரல்களைக் காக்கல் செய்ய இகன் மூலம் அமைக்கப்படுகிறார்கள்

வழக்கறிஞர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழக்கறாகுருள்ள பற்றும் ஆக்கோச்சைகள் யூனிட் 208, 20தி தனம், பீட்டா விங், ரஹேஜா டவர்ஸ், எண். 113−114, அண்ணாசாலை, சென்னை 600 002, தமிழ்நாடு, இந்தியா

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் பதிவு அலுவலகம் : எண்.37 & 38, ஏஎஸ்வி ரமணா டவர்ஸ், 5வது தளம், பங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை – 600 017

Ph: 044 66028000 | Email: cs@securekloud.com | website: www.securekloud.com CIN: L72300TN1993PLC101852

தபால் வாக்களிப்பு & மின்னணு வாக்களிப்பு குறித்த அறிவிப்பு

மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014–ன் ('விதிகள்') விதி 20 மற்றும் விதி 22 மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015–ன் (''பட்டியல் கட்டுப்பாடுகள்") ஒழுங்குமுறை 44, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் பொத சுற்றிக்கை எண்கள் ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொத சுற்றுக்கை எண்ணப் நபுல 7, 220 தேதியிட்ட 1472020, ஏப்ரில் 13, 2020 தேதியிட்ட பெரு சுற்றறிக்கை என்.1772020, ஜூன் 15, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என்.22/2020 செப்டம்பர் 28, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.33/2020, டிசம்பர் 31, 202 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.39/2020 மற்றும் ஜூன் 23, 2021 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.10/2021, மே 05, 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.02/202: (''ளம்சிஏ சுற்றறிக்கைகள்'') மற்றும் இதர பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வணிகம் தொடர்பாக தபால்

வாக்கு மூலம் உறுப்பினர்களின் ஒப்புதலை கம்பெனி கோருகிறது என்று செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் ("கம்பெனி") அதன் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கிறது டெபாசிட்டரிகளிடம் அதாவது CDSL மற்றும் NSDL நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பினர்களின் பதிவேட்டில் **வெள்ளிக்கிழமை, நவம்பர் 25, 2022 ("கட்ஆப் தேதி")** அன்று பெயர் இடம் பெற்றுள்ள நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு, டிசம்பர் 02, 2022 வெள்ளிக்கிழன ் பெய்பு அடங் பெறுள்ள நறுவனைத்துவ் உறுப்பினான்றனர். அன்று மின்னனு முறையில் தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பை கம்பெனி அனுப்பி உள்ளது. அதன் உறுப்பினர்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கிறது. கட்ஆப் தேதியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர், தகவலுக்காக மட்டுமே தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பை கையா கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மே ௦5, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் வழங்கப்பட்ட தளாவுக்கு இணங்க, தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பு மின்னணு வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படும்.

_____ னது அனைத்து உறுப்பினாகளுக்கும் தொலைதூர மின்னணுவாக்களிக்கும் வசதின

கய்படின் இதை அண்றது உறுப்பணிக்குக்கும் அநால்லது!! மல்லைனுவாகைவாகும் வச்சசையை வழங்கும் நோக்கத்திற்காக CDSL சேவையை ஈடுபடுத்தி உள்ளது. தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு டிசம்பர் 03, 2022, சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 01, 2023 மாலை 5.00 (இந்திய நேரப்படி) அன்று முடிவடையும். கட் மின்னணு வடிவத்தில் அல்லது காகித வடிவில் பங்குகளை வைத்திருக்குப் உறுப்பினர்கள், CDSL-ன் மின்னனு வாக்குப்பதிவு முறை (தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தில் மின்னணு

வெளிப்படையான முறையில் நடத்துவதற்கான ஆய்வாளராக M/s. எஸ்பிஎன்பி ம அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் திருமதி நித்யா பசுபதி (CoP எண்.22562 அவர்களை இயக்குனர்கள் குழு நியமித்துள்ளது. மின்னணு வாக்களிப்பின் ஆய்வு முடிந்த பிறகு ஆனால் தபால் வாக்குச் சீட்டு செயல்முறை முடிவடைந்த இரண்டு வேலை நாட்களுக்குள் இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டபடி, ஆய்வாளர் தனது அறிக்கையை இயக்குனரிடப் தமாப்பிப்பார். ஆராய்வாளர் அறிக்கையுடன் தபால் வாக்கு முடிவுகள் செவ்வாய்க்கிழமை ஜனவரி 03, 2023 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முன்னதாக எந்த நேரத்திலு கம்பெனியின் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் அது குறித்து நிறுவனத்தில் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தைகளுக்கும் தெரிவிக்கப்படும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான நடைமுறை தபால் வாக்குச்சீட்டு அறிவிப்பில

கொடுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்களிப்பு அறிவிப்பை நிறுவனத்தின் இணையதளமான www.securekloud.com மற்றும் CDSL இணையதளத்தில் (www.evolingindia.com) பதிவிறக்கட் செய்யலாம். மேலும், அறிவிப்பு பங்குச் சந்தையின் இணையதளத்திலும் பதிவேற்றப்படும். பின்னணு வாக்களிப்பு நடைமுறை தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது குறைக இருந்தால், பங்குதாராகள் திரு. ராகேஷ் தல்வி, மூத்த மேலாளா (CDSL), ஏ விங், 5வது தளம் . மராத்தான் ஃபியூச்சர்க்ஸ், மஃபத்லால் மில்ஸ் காம்பவுண்ட், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேஎ

> செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட்டிற்கா .. குழு உத்தரவுப்பட

தேதி : டிசம்பர் 02, 2022

days. IN THE COURT OF THE

M/s. Opple Lighting India Pvt Ltd Through its Authorized Representative

M/s. Green Storm Interiors Private Limited

Ramamoorthi, Mr. Ramamoorthi

னராக்கப்படுவீாகள் என் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. M.பொன்னம்பலம்,B.A.,B.L., அட்வகேட், திருமங்கலம், மதுரை. **ENROLLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Kannan, S/o. N.Mani, aged 39 years, permanently residing at NO:5/9, Eswaran Koil Street, Ramanuram Chennai - 600089 Intend having my enrollment as an Advocate moved before the bar building, building, high court campus, Chennai-600 104.

Those who have any valid

l,Pavithra Rajendran, Rajendran Subramanian, 22 years, permanently residing at Flat No: A-3, Mahalakshmi Vruksham, Plot No.9 & 10, Bharathi Nagar 2nd Cross Street, Thiruvanmiyur, Chennai - 600041. Intend having my enrollment as an Advocate moved before the bar council of

Tamilnadu, bar council building, high court campus, Chennai-600

HON'BLE COMMERCIAL JUDGE AT CHENNAI COS No. 529/2022

Chennai)

Kodambakkam. Chennai-600034 and Branch Office at C11, 3rd Floor, Banjara Gardens Buildings, Road No.12, Banjara Hills.

...Defendants The Hon'ble Commercial Court at Chennai was pleased to

to appear before the Hon'ble Commercial Court situated at Adhithanar Road, Chennai-600 008 either in person or through Counsel on 15.12.2022 at 10.30 a.m. failing which the above case will be decided in your absence.

objections may notify the same to the bar council with in ten PAVITHRA RAJENDRAN

Mr.S.Ramesh (Branch Manager, Chennai)Plaintiff

M/s. Green Storm Interiors Private Limited, having its registered office at; No.35/85, 2nd Floor, Amman Complex,

Hyderabad, Represented by its Directors, Mr. Vengadesan

order Summons to you by way of paper publication returnable by 15.12.2022 in COS No. 529/2022 filed by the plaintiff for recovering a sum of Rs.33,79,939.88 along which further interest at the rate of 18% p.a. from the date of the Plaint till the date of realization in full and costs.

You are hereby called upon

P.V.Ramachandran

K.GANGADHARAN

***** கடலூர் மாவட்டம், சிதம்பரம்

(கிழக்கு), மும்பை 400 013-ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது அது குறித்து helpdesk.evoling@ cdslindia.comக்கு எழுதலாம் அல்லது 180022553 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடம் : சென்னை

அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய் வு தி யர்தாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.மோகன் ஓய்வுதியதாரர்களிட் மிருந்து கோரிக்கை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

பெயர் மாற்றம் SURAJ KUAMR தேதி: 02.11.2016 AARIA பிறந்த நெ.115, ராஜகோபாலன் சாலை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் நகர் வளசரவாக்கம், சென்னை –

என்ற

087, என்ற முகவரியில்

வசிக்கும் எனது மகள் இனி New Name: AARIA, Sur Name: அழைக்கப்படுகிறார். Suraj Kumai பெயர் மாற்றம் Mrs.Balasubramaniar

Padmavathi, கணவர் பெயர்: Mr.R.Balasubramanian, பிறந்த தேதி: 13.04.1967, நெ.44/37,

விஜயலட்சுமி விஜயநாராயணதாஸ்

முகவரியில் 002, **என்ற** வசுக்கும் Mrs.PADMAVATHI.S,

Mrs.Balasubramanian

பெயர் மாற்றம் KADAR MOHIDEEN GANI, தந்தை பெயர்: KADAR MOHIDEEN, பிறந்த தேதி: 18.09.1970, A1,Yogeswar Apartments, 4வது குறுக்கு தெரு, ராஜேஸ்வரி நகர் விரிவு, தெற்று, இதிரை இதிரை இதிருந்து இதிரு

அழைக்கப்படுகிறேன். KADAR MOHIDEEN GANI பெயர் மாற்றம் SENTHIL தந்தை பெயர் Ayyanaı தேதி 20.07.1986 பிறந்த நெ.4, மேற்கு தெரு,

வசிக்கும் நான் இனி MOHIDEEN GANI KADAR

தாலுக்கா உளுந்தூர்பேட்டை விழுப்புரம் தமிழ்நாடு -606102, நான் இனி SENTHIL RAJA

ான்று அழைக்கப்படுகிறேன்.

Edhalavad

SENTHIL

பெயர் மாற்றம் Mohammed Yusuf Samsath Begam, தாய் பெயர்: Samsath Begum, பிறந்த தேதி: 06.12.1992, 15C, லட்சுமி தெரு, ஜாப்பர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை

நகர், சென்னை – பே 083, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MOHAMMED

AMSAIn பட்ட அழைக்கப்படுகிறேன். Mohammed Yusuf " Pagam Samsath Begam பெயர் மாற்றம்

DIVYA KAMAN

(Hindu), கணவர் பெயர்: Jaffa Sathik, பிறந்த தேதி: 03.05.1994 நெ.13A, இந்திரா நகர் பட்டூர், மாங்காடு, சென்னை 500 122, <mark>என்ற முகவரியில் வசிக்கு</mark>ப நான் இந்து மதத்திலிருந்து இஸ்லாய்

மதத்திற்கு மாறியதால் இனி ZAARA JAFFAR SATHIK (Islam), என்று அழைக்கப்படுகிறேன்.

DIVYA RAMAN (Hindu)

NAME CHANGE SHAGANAA B.M. Balaguru, Date of Birth 29.03.2002, (Native District: Villuppuram) Residing No.27, E.B. Colony Third Street, Maharajapuram Villuppuram

Tamilnadu, shall henceforth known

பெயர் மாற்றம் Muneer Ahamed Muneer Anamed Mohamed Ismail, தந்தை பெயர் Mohammed Ismail Minni பிறந்த தேதி: 07.05.1952, நெ.3/2 அமீன்பா தெரு, மேல்விசாரம் —632 509, ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு முகவரியி

என்று அழைக்கப்படுகிறேன்.

Muneer Ahamed Mohamed Ismail

Abdul Amid Shadik Ali, தந்தை பெயர்: Abdul Hameed பிறந்க தேதி: 13.03.1978, நெ.4B/13, . . சுவர்ணாம்பிகை நகர் 1வது தெரு விருகம்பாக்கம், சென்னை 600 092, **என்ற முகவரியில்** வசிக்கும் நான் இனி ABDUL HAMEED SADHIQ ALI, என்று அழைக்கப்படுகிறேன்.

Abdul Amid Shadik Ali

Asma Babu Vaverthar பெயர் மாற்றம் ASHA, தந்தை பெயர் Omanakuttan, பிறந்த தேதி: 17.02.1989, நெ.A201, Orion Apartment, Bell, திருவள்ளுவர்

எதிரில், மணப்பாக்கம் -600 . 125. என்ற முகவரியில் வசிக்கும் SHAGANAA M. B. நான் இனி Asha Omanakuttan, SHAGANAA B.M. . என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் JANANI, கணவர் பெயர்: Rajesh N, ப்ளாட் நெ.D, Anna Glade Block 2, அன்னை கார்டன்ஸ் 2வது தெரு, அம்பாள் நகர், 600 100, என்ற முகவரியில் வசிக்கும் வசிக்கும் நான் இனி MUNEER AHMED MINNI நான் இனி Given Name: Janani,

பெயர் மாற்றம் பெயர் மாற்றம் N.SUGANYA (Hindu) பெயர்: T.David, பிறந்த ்... ் பயா: T.David, பிறந்த 03.06.1986, நெ.150, KSK ல்ஸ், கண்ட

தது. 03.00.1398, ரங்டு.130, ரம் மெடிகல்ஸ், தண்டராம்பேட் மெயின் ரோடு, கீழ்சிறுபாக்கம் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் – 606707, என்ற முகவரியில் வசிக்கும் நான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்டியன் மதத்திற்கு மாறியதால் இனி DESTHER PRICILLA (Christian),

Sur Name: Ramamurthy,

என்று அழைக்கப்படுகிறேன்.

ான்று அழைக்கப்படுகிறேன் N.SUGANYA (Hindu)

வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேன்மைமிகு சார் ஆட்சியர் நீதிமன்றம், சி.ப.எண். அ4/148/2022 **நாள் : 7.11.2022** கீர்த்தனா, D/o வெண்ணி, மாரியம்மன் கோவில் தெரு, இரட்டணை அஞ்சல், வருவாய் வட்டாட்சியர் துண்டிவனம் வட்டம். மனுதாரா தெரிவிக்கும் பொது அறிவிப்பு கீர்த்தனா, D/o வெண்ணி என்ற நான், பண்ருட்டி எனது பாட்டி பூபதி, க/பெ குப்புசாமி (லேட்) கடந்த 13/12/2007 அன்று இரட்டணை கிராமத்தில் அன்று இரட்டணை கரிமத்தில் இறந்ததை, அப்போது விபரம் தெரியாத காரணத்தால் இறப்பு பதிவு

செய்யாமல் விடுபட்டுவிட்டது, தற்பொழுது வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கான காரணத்திற்காக

அவரது இறப்பு சான்று தேவைப்படுவதால், காலதாமதத்தை

தன்பட்படுவதால், காம்தாயத்தலத் மன்னித்து இறப்பு பற்றிய விஷயத்தை பதிவு செய்ய ஆணை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதில் எவருக்கேனும்

இருப்பின்

பெயர் மாற்றம்

கேகி:

_____ என்று அழைக்கப்படுகிறேன்.

Shanmugasundaram

Kaladevi

அழைக்கப்படுகிறேன்

கணவர் பெயர்: Ahmed Minni,

தேதி: 06.01.1965,

கணவர் பெயர்:

தேதி: 25.01.1979,

மாவட்டம்.

தெரு, தி.நகர்,

கெ.11,

அபார்ட்மெண்ட்ஸ், நெ.4, சதுல்லா

600 0 1 7, என்ற முகவரியில் வசிக்கும்

நான் இனி Latha Sathyamurthy,

பெயர் மாற்றம்

Straininini Kaladevi, கணைய் Shanmugasundaram, பிறந்த கேதி: 06.06.1950, பு.நெ.5/226, வது தெரு. கணவர்

தேதி: 06.06.1950, பு.நெ.5/22e, ப.நெ.2/453, 3வது தெரு, வள்ளுவர் நகர், Skylab Avenue, சித்தாலப்பாக்கம், சென்னை 600131, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Shanmugasundaram

பெயர் மாற்றம்

Sumayya Parveen Vaverther,

அமீன்பா தெரு, மேல்விசாரம் –632 509, ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு

வசிக்கும் நான் இனி Sumayya Parveen Vaverthar,

Sumayya Parveen Vaverther

பெயர் மாற்றம்

Asma Babu Vaverthar

Ishaquepet lind Street. மேல்லிசாய்

வசிக்கும் நான் இனி ASMA BANU VAVERTHAR

என்று அழைக்கப்படுகிறேன்.

509, ராணிப்பேட்டை

ஸ்ரீ சைத்தான்யா பள்ளி

ASHA

JANAN

என்று அழைக்கப்படுகிறேன்.

Aimenti,

Venkatraman, தந்தை

R.S. Venkatraman,

Latha Venkatraman

Shanmugasundaram

Rashmi Kaladevi

Munee

Anvaru

நெ.21/7

தமிழ்நாட<u>ு</u>

பிறந்த

09,10,1965

சென்னை

பரீவாஸ்

V .கீர்த்தன

மனுதாரா

ஆட்சேபனை

Latha

பெயர்:

பிறந்த

பட்சத்தில் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என இதன் மூலம்

ஆட் சப்பண் ஆருப்பண் கேற்படி தினங்களுக்குள் மேற்படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமோ நேரிலோ ஆஜராகி தெரிவிக்கலாம், தவறினால் இம்மனுவின் எவருக்கும் ஆட்சேபனை இல்லை என ஒருதலை பட்சமாக ஏற்கப்பட்டு உத்தரவு ஆகிவிடும் என்பதை இதன் மூலம்

> வருவாய் வட்டாட்சியர் ு ______ ண்ருட்டி .. எதிர்மனுதாரர் அறிவிப்பு மனுதாரரின் மகன் A.அரவிந்தன் பண்ருட்டி பதிவு (வழங்கி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 அலும் மணிக்கு ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும்

பட்சத்தில் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என இதன் மூலம்

மேன்மைமிகு திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயம் அவர்கள் சமூகம்

வெள்ளக்குளம் கிராமம், மரக்காணம் வட்டம். ... மனுதாராகள் ரமேஷ் மனோகர் த/பெ. ராஜி

ஆட்சேபனைக்காகவும் வருகின்ற 23.12.2022ம் தேதியன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. மேற்படி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி மனுவில் தங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் மேற்படி தேதியன்று காலை 10.00 மணிக்கு சமூகம் நீதிமன்றத்தில் தாங்கள் நேரிடையாகவோ, தங்களின் அதிகாரம் பெற்ற

தாப்பு பத்தி. அறியவும். E.சண்முகவேல், B.A., B.L.,

மேன்மைமிகு செஞ்சி சார்பு நீதிமன்றம் அவர்கள் சமூகம் SOP. No. 81/2022 1. பக்தவச்சலம், த/பெ. முனுசாமி பார்த்தசாரதி த/பெ. முனுசாமி
 ஜெயமாலா த/பெ. முனுசாமி

எதிர்
இல்லை ... எதிர்மனுதாரர்
எதிர்மனுதாரர்க்கு
தெரிவிக்கும் அறிவிப்பு
1 முதல் 3 மனுதாரர்களின்
தந்தையும், 4ம மனுதாரரின்
கணவருமான முனுசாமி என்பவர்
24.10.2021ல் இறந்துபோனதற்கு
மனுதாரர்களை முனுசாமியின்
வாரிசுகளாக அறிவிக்கக் கோரியும்,
திருவம்பட்டு பஞ்சாப் நேஷ்னல்
வங்கியில் முனுசாமியின் பெயரில்
உள்ள சேமிப்பு தொகையை பெறவும்
மனு தாக்கல் செய்து 15.12.2022
அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவின்மீது ஆட்சேபனை
உள்ளவர்கள் நேரிலே அல்லது
வழக்கநிஞர் மூலமாகவோ மேற்படி
தேதியன்று காலை 10.30

மனுதாராகளின் வழக்கறிஞர்,

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வுதியர்கள் . ப<u>ெற்று</u>

விசுர், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம். . . ம

.. எதிர்மனுதாரர் ணருடடி .. எதாமனுதாரா அறிவிப்பு மனுதாரரின் மகன் P.வசந்தவேல் என்பவர் கடந்த 11.01.2008 அன்று மேற்படி விலாசத்தில் பிறந்ததை பறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் வழங்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் வருவாய் வட்டாட்சியர், பண்ருட்டி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 ஆஜராகி தெரிவித்துக் வேண்டியது. தவறும்

ஆ.பழனி

மேன்மைமிகு சார் ஆட்சியர் அவர்கள், **கடலூர்** அமாவசை, த/பெ. ஐயனார், மாரியம்மன் கோயில் தெரு, அழகுபெருமாள்குப்பம் & அஞ்சல், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்.

என்பவர் கடந்த 31.10.2007 அன்று ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் வழங்கி உத்தரவிடக் கோரி வழங்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் வருவாய் வட்டாட்சியர், பண்ருட்டி

மனுதாரர்

MCOP. No. 87/2020 1. அமலோர்பவம், க/பெ.சின்னப்பன் 2. லீமாரோஸ் க/பெ. சின்னப்பன் டேற்படி இருவரும் நெ. 286, மாதா கோவில் தெரு, சொக்கந்தாங்கல் கிராமம், மரக்காணம் வட்டம். 3. ஜாக்குலின் க/பெ. சுப்ரமணி மேட்டு காலனி,

நெ. 32, தோட்டக்கல் தெரு, காரமணிகுப்பம், புதுச்சேரி. ... 3ம் எதிர்மனுதாரர் ... 3ம எதிர்மனுதாரருக்கு தெரிவிக்கும் அறிவிப்பு மேற்படி இந்த வழக்கின் மனுதாரர்கள் தங்களின் வாகனத்தால் ஏற்பட்ட சாலை விபத்தில் வசந்தகுமார் தங்களான வாகனத்தால் ஏற்பட்ட சாலை விபத்தில் வசந்தகுமார் என்பவர் இறந்ததற்காக 3ம் எதிர்மனுதாரர் ஆகிய தங்களிடம் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்து அதில் தங்களின் வருகைக்காகவும்,

வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி வழக்கறாளு குக்கப்படை கூடிட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்பதை

மனுதாரரின் வழக்கறிஞர், திண்டிவனம்.

4. பார்வதி கு/பெ. முனுசாமி

தேதியன்று காலை 10.30 மணியளவில் சமூகம் நீதிமன்றத்தில் ஆட்சேபனைனை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சக்கில் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு . ஆச்ச குறுதலைபடசமாக தாப் வழங்கப்படும் என்பதை அறியவும். K.விஜயன், B.A., B.L.,

ENROLLMENT NOTICE After 10 days of After 10 days

of the publication of this notice and within three months there after. I. K.Naveen Kumar, K.Rathnam, aged 44 years permanently residing at No 22, 5th Street, Stanley Nagar Chennai –600 021. having my enrollment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. K.NAVEEN KUMAR After 10 days of the publication of this notice and within three months there after. I, A.Arun, S/o. Ayyanar.M, aged A.Auti, Soc. Ayyanatiki, ageu 36 years, permanently residing at 11/46 5th Street, Dr. Ambedkar Nagar, Korukkupet, Chennai 600 021, Intend having my enrollment as an Advocate

high court campus, chennai 600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

A.ARUN After 10 days of the publication of this notice and within three months there after. I, S.SHANTHAMOORTHY, S/O.R.sathiyamoorthy, aged 23 years, permanently residing at No.33, Kamarajar Street, Meenambakkam, Chenna Kancheepuram, -600027, Kancheepuram, Tamilnadu. Intend having my enrollment as an Advocate moved before the bar council of

tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S.SHANTHAMOORTHY

After 10 days of the publication After 10 days of the publication of this notice and within three months there after. I, Suresh T, S/O S. Thamarailingam, aged 32 years, permanently residing at Door Number 60, Second Floor, AA-Block, TNSCB, 1St Main Road Ezhil nagar, Perumbakkam Medavakkam, Chennai -600100 Kancheepuram, Tamilnadu. Intend having my enrollment as an Advocate moved before

as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. SURESH T After 10 days of the publication of this notice and

within three months there after. I, P.Jeevahan, S/o M.Paulraj aged 54 years, permanently residing at Door No.17, III Cross Street, Shethik Bai Salai, Alappakkam, Chennai-600116. Intend having my enrollment as an Advocate Tamilnadu, bar council building high court campus, Chennai-600

Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. P.JEEVÁHAN After 10 days of the publication of this notice and within three months there after. I, V.Ravi Km, S/o A.P.Venugopal aged 49 years, permanently residing at No.56 Mettu Street Saidapet, Arni Pincode–632301, Thiruvannamalai District. Intend having my enrollment as an Advocate moved before the bar

council of tamilnadu, bar counci

building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days V.RAVI KM After 10 days of the publication of this notice and within three months there after. S. Vijayakumar, A. Selvam, aged 29 years, permanently residing a No:63/31, Sathiyamoorthi Street

before the bar council of Tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

S.VIJAYAKUMAR After 10 days of the publication of this notice and within three months there after. I, TRISHA GUPTA, D/o. Ajay Kumar Gupta, aged 25 years, permanently residing at

TRISHA GUPTA

Those who have any valid B.RAGUL

l,K.Gangadharan, G. Krishnaiah, Tamilnadu, bar council building high court campus, Chennai-600 104.